

பார்லிமேன்තු ப்ரகாஸன ஡ாலா ஂகாஸ : 95

ஂாஸனனாஸே ந஡ : ஂகூஸூ ஂலா஡் ஂஸாவ

பார்லிமேன்துவே ரஂஸே ஂஸூ஡ி ஂலிஂஂ ஡ாரசஂ ஂஸாவ விஂஸி ஂஸாஸன ஡ரசன ஂஂ லார்கா ஂ஡ிஂஸிஂஸேன் ஂஸாவர நியோஸ ஂக 119(4) ஂஂஸே ஂரூ ஂாஸன ஂா ஂ஡ாஸலரஸாஸே நிரீ஡்ஂஂ ஂா ஂது ஂஸன ஂஸலர பார்லிமேன்துவ லென ஓஂஂஂ ஡ிரீ஡.

பாரசாஸு஡ன்ற வெஸியீஂு வரிஸை எண் : 95

நிறுவனத்தின் ஡ெயர் : தென் ஡ா஡ாண ஂஸை

பாரசாஸு஡ன்றத்தின் ஂரசா஡்க஡் ஡ண஡்஡ுகள் தாஂஂர்பாஂ ஡ுஸூவிஂால் ஂ஡ர்ப்பி஡்஡ப்பட்ட ஂறிக்஡ை஡ள் தாஂஂர்பா஡ நிலையியற் ஡ட்டஸை 119(4) இன் ஡ீழ் நிறுவன஡்஡ு஡்஡ு஡் ஡ாஂறு஡்஡ாஂ ஡ௌரவ ஂ஡ைஂஂரிஂால் ஡ேற்றௌஸ஡்஡ட்ட ஂவதாஂி஡்஡ுகள் ஡ற்றும் நடவஂ஡்஡ை஡ளை பாரசாஸு஡ன்றத்திற்கு ஂ஡ர்ப்பித்தல்.

Parliamentary Series No : 95

Name of Institution : Southern Provincial Council

Submission of observations of the Hon. Minister in charge of the Institutions and steps taken with regard to the reports tabled reports tabled by the Committee on Public Accounts in terms of Standing Order No. 119(4)

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை												
01. தென் மாகாண சபையின் கீழ் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தொடர்பான உள்ளக நடைமுறைகள்	தென் மாகாண சபை மூலம் இதற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.												
02. 2021 ஆம் ஆண்டில் காலி மாநகர சபை, மாத்தறை மாநகர சபை மற்றும் இமதுவ பிரதேச சபை ஆகியவற்றிற்கு பாதகமான தணிக்கைக் கருத்து கிடைக்க பெற்றன என்பதும், காலி மாநகர சபை அதிக எண்ணிக்கையிலான தணிக்கை விசாரணைகளுக்கு பதிலளிக்காமை.	தென் மாகாண சபை மூலம் இதற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.												
03. 2017 நவம்பர் 07, அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட கட்டளை எண் 07 ஐ செயல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம். தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையால் 2.5 மில்லியன் தேயிலைச் செடிகளை வாங்கியதில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 18,034,507/- ரூபா இழப்பை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அறவிடுதல்.	தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபைக்கு 2.5 மில்லியன் தேயிலைச் செடிகளை வாங்கியதில் ஏற்பட்ட ரூ. 18,715,291.00 இழப்பு தொடர்பாக, 12.04.2023 தேதியிட்ட எனது இல. CSS/7/4/02/2017 கொண்ட கடிதம் மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இந்த பிரச்சினைக்குறிய கொடுக்கல் வாங்கிழிற்கு பொறுப்பான 12 அதிகாரிகளில் 11 பேர் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. (இணைப்பு 01) இது தொடர்பாக, அதிகாரசபையின் முன்னாள் தலைவர் திரு. கே.வி.டி.என்.எஸ். கரவிட்டவுக்கு எதிராக முதற்கட்ட விசாரணை நடத்துவதற்காக 12.06.2024 அன்று காலி மாவட்டச் செயலகத்தின் மூன்று விசாரணை அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதன் பரிந்துரைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத் தருகிறேன். தேயிலை செடிகளை வாங்கியதில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக மேலும் வசூலிக்க வேண்டிய தொகை ரூ. 8,525,291.00 ஆகும், இது அமையப் பெற்றுள்ள விபரம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. <table><tr><td>தேயிலை செடிகளை வாங்கியதின் மொத்த நட்பம்</td><td></td><td>ரூ.18,715, 291.00</td></tr><tr><td>(-) 13.02.2015 அன்று பற்றுச் சீட்டு இல. H 222005 மூலம் பணமாக செலுத்தப்பட்ட தொகை.</td><td>ரூ.9,450,000.00</td><td></td></tr><tr><td>(-)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பெறுமதி</td><td>ரூ.7,40,000.00</td><td>ரூ.(10,190,000.00)</td></tr><tr><td>மேலும் வசூலிக்க வேண்டிய தொகை</td><td></td><td>ரூ. 8,525,291.00</td></tr></table>	தேயிலை செடிகளை வாங்கியதின் மொத்த நட்பம்		ரூ.18,715, 291.00	(-) 13.02.2015 அன்று பற்றுச் சீட்டு இல. H 222005 மூலம் பணமாக செலுத்தப்பட்ட தொகை.	ரூ.9,450,000.00		(-)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பெறுமதி	ரூ.7,40,000.00	ரூ.(10,190,000.00)	மேலும் வசூலிக்க வேண்டிய தொகை		ரூ. 8,525,291.00
தேயிலை செடிகளை வாங்கியதின் மொத்த நட்பம்		ரூ.18,715, 291.00											
(-) 13.02.2015 அன்று பற்றுச் சீட்டு இல. H 222005 மூலம் பணமாக செலுத்தப்பட்ட தொகை.	ரூ.9,450,000.00												
(-)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பெறுமதி	ரூ.7,40,000.00	ரூ.(10,190,000.00)											
மேலும் வசூலிக்க வேண்டிய தொகை		ரூ. 8,525,291.00											

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை
	தேயிலை செடிகள் வழங்குனர் திரு. எச்.கே. சஞ்சீவ செலுத்த வேண்டிய ரூ.8,525,291.00 தொகையை செலுத்தாததால், காலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு எண். M/11182 இன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாட்சியமளிக்க அதிகாரசபையின் அத்தியட்சகர் 03.06.2025 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாரு நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அத்தியட்சகர் பதவி வெற்றிடமாக இருந்ததால் யாரும் ஆஜராகவில்லை. எனவே, இந்த வழக்கு 06.10.2025 அன்று மீண்டும் அழைக்கப்பட உள்ளது, மேலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அத்தியட்சகர் இந்த தேதியில் சாட்சியமளிக்க உள்ளார். 23.03.2023 அன்று நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்தின் முடிவில், இந்த விடயம் தொடர்பாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 09.07.2025 அன்று நடைபெற்ற கடைசி முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டத்தில், தலைமைக் கணக்கியல் அதிகாரி மற்றும் கணக்கியல் அதிகாரி ஆகியோரிடமிருந்து புலனாய்வுக் குழுவைக் கூட்டி, விசாரணைப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்துமாறு பணிக்கப்பட்டதோடு, மேலும் இந்த மீட்புகள் குறித்து அத்தியட்சகர் குழுவிற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறும் நான் வலியுறுத்தினேன்.
04. 2017 நவம்பர் 07 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்ட கட்டளை இல. 10 ஐ செயல்படுத்துவதின் முன்னேற்றத் தன்மை. 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹுங்கம மாதிரிப் பண்ணை மற்றும் விலங்கு இனப்பெருக்க மையத்திற்காக தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையால் 2008 முதல் 2014 வரை செய்யப்பட்ட ரூ. 25,259,638/- இற்கான செலவு வீணடிக்கப்பட்டது.	52 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹுங்கம மாதிரிப் பண்ணை மற்றும் விலங்கு இனப்பெருக்க மையத்திற்காக தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையால் 2008 முதல் 2014 வரை செய்யப்பட்ட ரூ. 25,259,638/- இற்கான செலவினம் தொடர்பாக எனது இல. CSS/7/4/03/2021 மற்றும் 24.04.2023 திகதியுடைய கடிதம் மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, தனியார் மற்றும் பொது கூட்டாண்மை மூலம் முதலீடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலம் அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளரிடமிருந்து பிரதான அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபை இந்த நிலத்தை வெளி தரப்பினருக்கு குத்தகைக்கு விட முடியாது என பின்னர் அறியக்கிடைத்ததால் தேர்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு நிலத்தை வழங்க முடியாமல் போயுள்ளது. இந்த சிக்கலான நிலைமை குறித்து ஆளுநர் செயலகத்தில் 28.03.2025 அன்று ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. (இணைப்பு 02) இந்த நிலத்தை மீண்டும் முதலமைச்சிடம் திருப்பிக் கொடுக்க, அபிவிருத்தி அதிகாரசபையின் அத்தியட்சகர்கள் குழு 2025.04.25 அன்று முடிவு செய்துள்ளது.

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை
	இந்த முடிவை தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபை 2025.05.02 தேதியிட்ட SPDA/DEV/01/Hungama/2025 இலக்கம் கொண்ட கடிதம் மூலம் தென் மாகாண முதலமைச்சிடம் அறிவித்துள்ளது. (இணைப்பு 03) அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக 24.03.2023 அன்று நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுவின் முடிவின்படி மேல் நடவடிக்கை எடுப்பதற்காகவும், பட அத - தெற்கு மாதிரிப் பண்ணை நிலம் தொடர்பான தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்மொழியப்பட்ட நோக்கங்களை அடைவதற்காகவும், முதலமைச்சின் செயலாளரின் இல. டிபி/பு/பா14/2/13/1(பெலி 2) மற்றும் 30.05.2025 தேதியிட்ட கடிதத்தின் மூலம் கௌரவ ஆளுநரின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறேன்.
05. 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான தலைமை கணக்காளர் அறிக்கைகளிலிருந்து எழும் விஷயங்கள் அரசு சேவை ஆணையத்தின் ஒப்புதலுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு தென் மாகாண சபையுடன் இணைக்கப்பட்ட நாடளாவிய சேவைகளின் நிர்வாக அதிகாரிகள், அரசு சேவை ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெறாமல் சேவை விதிமுறைகளுக்கு முரணாக பதவி உயர்வுகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டமை.	24.03.2023 அன்று நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, எனது இல. CSS/07/04/03/2017 மற்றும் 2023.04.18 தேதியிட்ட கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ள விரிவான அறிக்கை (இணைப்பு 04) சமர்ப்பிக்கிறேன். தென் மாகாண சபையில் நாடளாவிய சேவைகளில் உள்ள 13 நிர்வாக அதிகாரி பதவிகளில், தற்போதைக்கு ஒரு பதவிக்கு மட்டுமே பதில் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அது தவிர வேறு எந்தப் பதவிக்கும் பதில் பதவி வழங்கப்படவில்லை என்பதையும் தயவுசெய்து தெரிவித்துக் கொள்கிறேன்.
06. 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான தலைமை கணக்காளர் அறிக்கைகளிலிருந்து எழும் விடயங்கள் தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையின் 2019 அபிவிருத்தித் திட்டத்தின் (உறுப்பினர் ஏற்பாடுகள்) கீழ் 16056 பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்கப்பட்டு அதற்காக ரூ. 15,880,200/- செலவிடப்பட்டுள்ளது. இது திணைக்கள கொள்முதல் குழு வரம்பை மீறிய கொள்முதல் என்பதால், அது மாகாணத்தின் கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு முரணானதாகக் கருதப்பட்டது.	நிதி விதிகள் 54.3.3 இன் படி முழுமையான விசாரணையை நடத்துவதற்காக, முதலமைச்சின் செயலாளரின் இல. டிபி/பு/பா/4/2/15 மற்றும் 2025.03.03 திகதியிட்ட கடிதத்தின் மூலம் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அந்தக் குழு மூலம் விசாரணை அறிக்கையை தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையின் இல. SPDA/ADM/chair-165/2019 மற்றும் 2025.07.07 திகதியிட்ட கடிதத்தின் மூலம் முதலமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுக் கணக்குகள் குழுவின் முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பாக 2025.07.09 அன்று நடைபெற்ற முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டத்தில் முதலமைச்சின் செயலாளருக்கு நான் அறிவுறுத்தியதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை
03 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அதிக விலையில் கொள்முதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் ரூ.2,819,085/- நிதி இழப்பும் சராசரி சந்தை விலையை ஒப்பிடும் போது ரூ.4,300,988/- நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளதுடன் மற்றும் இது தொடர்பாக 2022 இல் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையின் பரிந்துரைகளில், காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது ஏனைய பரிந்துரைகள் செயல்படுத்தப்படாமையும்.	
07. எரிபொருள் வரம்புகளை மீறுதல் மற்றும் கொடுப்பனவுகளின் எல்லை மீறுதல் போன்றவை தணிக்கையால் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள்	24.03.2023 அன்று நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் எனது இல. CSS/07/04/03/2017 மற்றும் 24.04.2023 திகதியிட்ட எனது கடித எண் CSS/07/04/03/2021 மூலம் அனுப்பப்பட்ட விரிவான அறிக்கையை இதன் மூலம் சமர்ப்பிக்கிறேன். (இணைப்பு 05) இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாகன கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் வரம்புகளை கடைபிடிக்காமை தொடர்பாக மாவட்ட செயலாளரின் இல. DSG/EST/11 (பொது) மற்றும் 31.01.2024 திகதியிட்ட கடிதம் (இணைப்பு 06) மூலம் அவர்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இதுவரை குழு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று 09.07.2025 அன்று நடைபெற்ற பொதுக் கணக்குகள் குழுவின் முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பாக 2025.07.09 அன்று நடைபெற்ற முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் மேற்படி விசாரணைக் குழுவைக் கூட்டி விசாரணை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்குமாறு முதலமைச்சரின் செயலாளர் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் எரிபொருள் வரம்புகளை மீறுதல் மற்றும் கொடுப்பனவுகளை மீறுதல் போன்ற தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் குறித்து அத்தியட்சகர்கள் குழுவிற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை
08. தென் மாகண கல்வித் திணைக்களம் பயன்படுத்துகின்ற 0.5535 ஹெக்டேயார் கொண்ட கலேகான வள மைய நிலத்தின் 0.0681 ஹெக்டேர் அளவு நிலத்தை 12 அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் ஆக்கிரமித்து உள்துடன், அந்த நிலத்தை கையகப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	காலி கடவச்சதர பிரதேச செயலாளரிடம், கலேகான வள மையம் அமைந்துள்ள நிலத்தை கல்வித் திணைக்களத்திற்கு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாரு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. (இணைப்பு 07, 08) இந்தக் காணி கையகப்படுத்தப்பட்ட காணியின் ஒரு பகுதியாக இருந்தாலும், பிரதேச செயலகத்திடம் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாததால், கையகப்படுத்துதலுக்கான பிரிவு 38 இன் கீழ் வர்த்தமானி அறிவிப்பைக் கோரி காணி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால், தொடர்புடைய தகவல்கள் கிடைத்தவுடன் பரிமாற்ற செயல்முறையைத் தொடங்கலாம் என பிரதேச செயலாளர் அறிவித்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் என்பதை தயவுசெய்து உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (இணைப்பு 09)
09. தென் மாகாண மீன்பிடி மற்றும் சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் மின்னணு கழிவு மறுசுழற்சி திட்டத்தின் கீழ் 6584 கிலோ கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு மட்டும் ரூ. 3,501,768 செலுத்தப்பட்டிருந்த போதிலும், பணம் பெற்றுக் கொண்ட நிறுவனம், வழங்கப்பட்ட அளவு, அதைப் பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் திகதிகள் போன்ற கொடுப்பணவிற்கு உறித்தான விரிவான தகவல்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப் படவில்லை.	தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சகத்தால், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவில் மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பவைதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், 2016 முதல் தென் மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களையும் இணைத்து செயல்படுத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட மின்னணு கழிவுகளை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு கொள்முதல் நடைமுறை மூலம் பொருத்தமான கொள்வனவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (இணைப்பு 10) அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான மின்னணு கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ், சிலோன் வேஸ்ட் மேனேஜ்மென்ட் (தனியார்) நிறுவனத்திற்கு 5518.6 கிலோ மின்னணு கழிவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ. 3,449,125/- தொகை செலுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய விலைப்பட்டியலில் கொள்முதல் நிறுவனம், வழங்கப்பட்ட அளவு, பெறுமதி மற்றும் திகதி போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. (இணைப்பு 11) அதே ஆண்டிலே இன்ஃபினிட்கிரீன் நிறுவனத்திற்கு 1084.5 கிலோ மின்னணு கழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக ரூ. 52,644.60 செலுத்தப்பட்டது. இதற்கான தொடர்புடைய விலைப்பட்டியல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. (இணைப்பு 12) அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்காக 6603.1 கிலோ மின்னணு கழிவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக ரூ. 3,501,769.60 செலவிடப்பட்டுள்ளது. மேலும், 2023.09.01 நிலவரப்படி, தடல்ல மின்னணு கழிவு மறுசுழற்சி மையத்தில் வேறு பிரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ள மின்னணு கழிவுகளின் வகைகள் மற்றும் அளவுகள் பின்வருமாறு.

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை																					
	<table><tr><th>தொடர் இலக்கம்</th><th>மின்னணு கழிவுகளின் வகை</th><th>அளவு (kg)</th></tr><tr><td>01.</td><td>Tube light</td><td>257</td></tr><tr><td>02.</td><td>CFL மின் குமிழ்</td><td>482</td></tr><tr><td>03</td><td>வட்ட மின் குமிழ்கள் மற்றும் சிறிய மின் குமிழ்கள்</td><td>164</td></tr><tr><td>04</td><td>டோனர்</td><td>197</td></tr><tr><td>05</td><td>சிறிய அளவிலான பல்வேறு மின்னணு கழிவுகள் (பிரிப்பது கடினம்)</td><td>729</td></tr><tr><td>மொத்தம்</td><td></td><td>1829</td></tr></table> அதன்படி, தற்போது களஞ்சியத்தில் 1829 கிலோ அளவு மின்னணு கழிவுகள் உள்ளதுடன், மேலும் அத்தகைய மின்னணு கழிவுகளை சேகரிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. களஞ்சியத்தில் தற்போது உள்ள அளவை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்ப முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.	தொடர் இலக்கம்	மின்னணு கழிவுகளின் வகை	அளவு (kg)	01.	Tube light	257	02.	CFL மின் குமிழ்	482	03	வட்ட மின் குமிழ்கள் மற்றும் சிறிய மின் குமிழ்கள்	164	04	டோனர்	197	05	சிறிய அளவிலான பல்வேறு மின்னணு கழிவுகள் (பிரிப்பது கடினம்)	729	மொத்தம்		1829
தொடர் இலக்கம்	மின்னணு கழிவுகளின் வகை	அளவு (kg)																				
01.	Tube light	257																				
02.	CFL மின் குமிழ்	482																				
03	வட்ட மின் குமிழ்கள் மற்றும் சிறிய மின் குமிழ்கள்	164																				
04	டோனர்	197																				
05	சிறிய அளவிலான பல்வேறு மின்னணு கழிவுகள் (பிரிப்பது கடினம்)	729																				
மொத்தம்		1829																				
10. தென் மாகாண அஞ்சல் முகாமைத்துவ கணனித் திட்டம் ஒரு திட்ட அறிக்கையைத் தயாரிக்காமல், கௌரவ ஆளுநரின் முன்மொழிவின்படி, தென் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அஞ்சல் முகாமைத்துவ கணனி வேலை திட்டத்தை உருவாக்க 2020.10.07 அன்று ஒரு ஒப்பந்த நிறுவனத்துடன் ரூ. 14,008,176/- க்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டிருந்தது. மேலும், 2021 ஆம் ஆண்டில், ரூ. 27,984,663/- செலவிடப் பட்டிருந்தது.	அஞ்சல் முகாமைத்துவ முறையை ஆய்வு செய்து, அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது குறித்த அறிக்கையைப் பெறுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையின்படி, அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் வாடிக்கையாளர் நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், அந்த பிரச்சினைகள் தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிந்து மேம்படுத்த வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு அமைப்பின் செயல்பாட்டு நடவடிக்கைகளில் எழும் சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் திட்டத்தை செயல்படுத்த நியாயமான காலத்துடன் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க குழு பரிந்துரைத்துள்ளது. சிக்கல்களை கண்டறிந்து அடையாளம் காணப்பட்ட 11 நிறுவனங்களில் சிக்கல்களைத் தீர்த்து மேம்படுத்திய திட்டத்தை செயல்படுத்திய பிறகு, செயல்திட்டம் விரும்பிய உகந்த மட்டத்தில் இருந்தால், தென் மாகாணத்தில் உள்ள ஏனைய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்த பின்னரே மீதமுள்ள கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்று குழு சிபார்சு செய்துள்ளது.																					

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை
ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை முடிக்கப்படவில்லை. இதற்காக, 86 ஸ்கேனர்கள் 21,140,000/- ரூபாவிற்கு வாங்கப்பட்டு, அவற்றில் 16 மட்டுமே அமைப்பு நிறுவப்படும் நிறுவனங்களுக்கு விநியோகிக்க பட்டிருந்ததால், திட்டத்தின் நோக்கங்கள் அடையப்படவில்லை.	வாடிக்கையாளர் நிறுவனம் மேற்படி செயல்திட்டம் மூலம் செயல்பட ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நிறுவனத்திற்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. குழு அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து 2024.08.21 அன்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நிறுவனம் மற்றும் அலுவலகத்தின் அஞ்சல் அமைப்பு தொடர்பான அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது, இதன் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியது. அமைப்பில் திருத்தங்களுக்காக அவ்வப்போது நிறுவனம் சமர்ப்பிக்கும் பட்டியல்கள் மிக அதிகமாக இருப்பதால் அவற்றை செலுத்துவது சாத்தியமில்லை என்றும், மேலும் அமைப்பில் தேவையான திருத்தங்களைச் செய்து அதற்கேற்ப செலுத்த வேண்டிய தொகையை மாற்றுமாறு கோருவதன் மூலம் அமைப்பை எப்படியாவது பொருத்தமான முறையில் அமைத்துப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அலுவலகத்தின் பயன்பாட்டிற்குத் தேவையானபடி அமைப்பை மீண்டும் கட்டமைத்து தரவும், ஒப்பந்தத் தொகையில் மீதமுள்ள தொகையை அமைப்புக்கு செலுத்தவும் குறித்த நிறுவனம் (டெக் ஒன் குளோபல் பிரைவேட் லிமிடெட்) அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த அமைப்பில் தொடர்ச்சியாக குறைபாடுகள் இருந்ததாலும், ஒப்பந்தத் தொகைக்கு சரிவரும் வகையில் அமைப்பு இதுவரை கட்டமைக்கப்படாததாலும், மேலும் இந்த விடயம் தொடர்பாக செயற்படுவது இனி உற்பத்தித் திறன் இல்லாதகாரணத்தால், இந்த அமைப்பு நிறுவப்படுவது நிறுத்தப்பட்டது. மீதமுள்ள தொகையை செலுத்த முடியாது என்றும், தொடர்புடைய ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்து 14.03.2025 அன்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. (இணைப்பு 13) 17.04.2025 அன்று மேற்படி நிறுவனத்திடமிருந்து அலுவலகத்திற்குக் கிடைத்த பதில் கடிதத்தின்படி, முன் நடவடிக்கைகளுக்குத் தேவையான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு 25.04.2025 அன்று சட்டப் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டப் பிரிவால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், உள் தணிக்கை பணிப்பாளர் மூலம் இந்த விடயத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்த அமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வதில், அஞ்சல் மென்பொருள் மற்றும் ஸ்கேனர் இயந்திரங்களை வாங்குவதில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையிலிருந்து விலகியுள்ள ஏதேனும் சந்தர்ப்பங்கள் மற்றும் கோப்பில் ஏதேனும் சிக்கலான சந்தர்ப்பங்கள் இருந்தால், அதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு உள் தணிக்கை பணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு 14)

குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் அல்லது தற்போதைய சூழ்நிலை
	இது தொடர்பாக கிடைக்க இருக்கும் அறிக்கையின்படி, எந்தவொரு அதிகாரியின் அலட்சியம், திறமையின்மை அல்லது மோசடி இதற்கு வழிவகுத்ததாகத் தோன்றினால், அது குறித்து ஒரு முதற்கட்ட விசாரணை நடத்த எதிர்பார்க்கிறேன். இந்தத் திட்டத்தின் நோக்கங்களை அடைய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதை வெற்றிகரமாக அடைய முடியவில்லை எனினும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 86 ஸ்கேனர் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. (இணைப்பு 15) ஸ்கேனர்கள் அந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, ஸ்கேனர் இயந்திரங்களுக்காக செலவிடப்பட்ட ரூ. 21,140,000/- தொகை வீண் செலவு அல்ல என்பதை நான் தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
11. தென் மாகாண சபையின் மொத்த சொத்துக்கள் 2019 ஆம் ஆண்டில் ரூ. 15,602 மில்லியனாகவும், 2021 ஆம் ஆண்டில் ரூ. 55,372 மில்லியனாகவும் அதிகரித்துள்ளமை.	பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் இல. PL/6/7/4/SP மற்றும் 03.01.2025 திகதியிட்ட கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி செயல்படுவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.
12. 2022/2023 தற்போதைய செயல்திறன் தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்கொட வேலை முற்றத்தில் நிறுவப்பட்ட எஸ்போல்ட் இயந்திரத்தின் ஏலத்தின் போது, மதிப்பீட்டுப் பணிக்காக நியமிக்கப்பட்ட குழுவால் சொத்துக்கு வழங்கப்பட்ட மதிப்பீடு ரூ. 10,400,000/- ஆக இருப்பினும், இயந்திர ஏலத்தில் ரூ. 21,100,000/- இற்கு விற்கப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பெறுமதி சரியாக இல்லை எனவும் மேலும் இயந்திரத்தில் இருந்த 21,782 லிட்டர் தார் மற்றும் 4,028 லிட்டர் டீசல் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் அதிகாரசபைக்கு ரூ. 3,274,784/- இழப்பு ஏற்பட்டுள்ளது.	தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்கொட வேலை முற்றத்தில் நிறுவப்பட்ட எஸ்போல்ட் இயந்திரத்தின் ஏலத்தின் போது, இயந்திரத்தில் இருந்த தார் மற்றும் டீசல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படத் தவறியது குறித்து விசாரணை நடத்த கல்வி அமைச்சின் செயலாளரின் இலக்கம். Sp/edumin/Acc/13/82/03/48 மற்றும் 2025.07.25 திகதியிடப்பட்ட கடிதம் (இணைப்பு 16) மூலம் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Handwritten signature)

சுமீத் அலஹகோன்
முதன்மைச் செயலாளர்
தென் மாகாணம்.



Sumith Alahakoon
Chief Secretary
Southern Province